

மனை ஆட்சி

ஸ்ரீமான் வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்கார்
ஆங்கிலத்தில் எழுதிய “நாமுவின் மனதை சமசார வழிக்குக்
கொண்டு வந்தது” என்னும் நாடகத்தின் தமிழ் அமைப்பு.

நாடகப் பேராசிரியர் ராவ் பகதூர்

ப. சம்பந்த முதலியார், பி.எ., பி.எல்.,

அவர்களால் இயற்றப்பட்டது.

இந்நூலாசிரியரால் இயற்றப்பட்ட மற்றத் தமிழ் நூல்கள் :—

வீலாவதி, சுலோசனை, சாரங்கதரன், மகபதி, காதலர் கண்கள், நம்
குல தெய்வம், மனோஹரன், ஊர்வசிபின் சாபம், இடைச்சுவர் இரு
புறமும், என்ன நேர்ந்திடினும், விஜயரங்கம், கள்வர் தலைவன், தாசிப்
பெண், மெய்க்காதல், கதம்பம், சிம்ஹநாதன், வீரும்பிய விதமே,
சிறுத்தொண்டர், காலவரிஷி, ரஜபுத்ரவீரன், உண்மையான சகோத்
ரன், சதி-சுலோசன, புஷ்பவல்லி, கீதமஞ்சரி, உத்தமபத்தினி, அமலா
தித்யன், சபாபதி முதற்பாகம், பொங்கல் பண்டிகை அல்லது சபாபதி
இரண்டாம் பாகம், ஓர் ஒத்திகை அல்லது சபாபதி மூன்றாம் பாகம்,
சபாபதி நான்காம் பாகம், வள்ளிமணம், பேயல்ல பெண்மணியே,
புத்த அவதாரம், விச்சுவின் மனைவி, வேதாள உலகம், மனைவியால்
மீண்டவன், சந்திரஹரி, சுபத்திராஜானு, கொடையாளி காணன்,
சஹதேவன் சூழ்ச்சி, நோக்கத்தின் குறிப்பு, இரண்டு அத்தமாக்கள்,
சர்ஜன் ஜெனரல் விதித்த மருந்து, மாளவிகாக்னிமித்தரம், விபரீதமான
முடிவு, சுல்தான்பேட்டை சப் அசிஸ்டென்ட் மாஜிஸ்ட்ரேட், சகுந்தலை,
காளப்பன் கள்ளத்தனம், விக்ரமோர்வசி, டுற்பகற் செய்யின் பிற
பகல் விளையும், நாடகமேடை நினைவுகள் ஆறு பாகங்கள். நாடகத்
தமிழ், யயாதி, பிராமணனும் சூத்திரனும், வானீபுரவணிகள்,
இரண்டு நன்பர்கள், சத்ருஜித், ஹரிச்சந்திரன், மார்க்கண்டேயர்,
ரத்னவளி, கண்டு பிடித்தல், கோனேரி அரசகுமாரன், சந்தைபிற
கூட்டம், வைகுண்ட வாத்தியார், தீட்சிதர் கதைகள், ஹாஸ்யக்
கதைகள், குறமுகள், நல்லதங்காள், சிறுகதைகள், நடிப்புக்கலையில்
தோச்சிபெறுவ தெப்படி, ஹாஸ்ய வியாசங்கள், தமிழ் பேசும் படக்
காஷி, விடுதிப்புல்தப்பங்கள், பேசும்பட அனுபவங்கள், சபாபதி
ஐமீன்தார், மூன்று நகைச்சுவை நாடகங்கள், ஒன்பது குட்டி நாடகங்
கள், சிவாலயங்கள்—இந்தியாவிலும் அப்பாலும்; சிவாலய சிற்பங்கள்,
முதலியன.

முதற் பதிப்பு

இரத்தின விலாஸ் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது.

காபிரட்]

1946

[விலை

INSCRIBED
TO
THE BELOVED MEMORY
OF
MY PARENTS
P. VIJIARANGA MUDALIAR
AND
P. MANICKAVELU AMMAL
AND
MY FRIEND
C. RANGAVADIVELU

PREFACE

This is an adaptation in Tamil of a small drama by my friend Mr. V. V. Srinivasa Iyengar, entitled. "The Domestication of Damu" I have tried my best to convey all the subtle beauties of his English Language; it was a difficult task; I hope I have succeeded to a great extent.

P. SAMBANDAM.

மனை ஆட்சி

நாடக பாத்திரங்கள்

தாமோதர சாஸ்திரி	திருச்சிராப்பள்ளிக் கல்லூரியில் தலைமை உபாத்தியாயர்.
பார்வதி	அவருடைய மனைவி.
சகுந்தலா	அவரது கைம்பெண்ணை குமாரத்தி.
மிஸ் மோஹர் வாலா	ஒரு பார்சி மாது, சிலப் மெழுவதில் தேர்ச்சி பெற்றவள்; சாஸ்திரியாருடைய சிநேகிதி.
கணபதி	சாஸ்திரியார் வீட்டு சமையற் காரன்.
அம்மாபி	அவருடைய வீட்டு வேலைக்காரி, மதம்மாறின கிறிஸ்துவப்பெண்.
குண்டூராயர்	சாஸ்திரியாருக்கு மிகவும் அத்தயந்த சிநேகிதராகப் பாவிக்கும், ஒரு அவதூறு பேசும் மனிதர்.
மணி	ஒரு ஹோட்டல் வேலையாள்.

மனை ஆட்சி

ஒரு அங்க நாடகம்

முதல் காட்சி

இடம்—திருச்சிராப்பள்ளியில் உயர்தர உபாத்தியாயர்
தாமோதர சாஸ்திரியார் வீட்டில் ஒரு பெரிய அறை.

காலம்—சாயங்காலம்.

அறைக்கு மூன்று வாயில்கள் இருக்கின்றன. ஒன்று
பின்பக்கமாகவும், மற்ற இரண்டும் இரண்டுபுறத்
திலும்; அறையில் சில படங்கள் இருக்கின்றன, சில
முடிந்ததும் சில அறைகுறையாகவும்; படங்களுக்கு
வாணம் தீட்டும் சாமான்கள் முதலியன ஆங்காங்கு
கிடக்கின்றன.

பார்வதியும் சகுந்தலாவும் நாற்காலிகளின்மீது உட்கார்ந்துகொண்டு பேசிக்கொண்டிருக்கின்றனர்.

பா. சரியும்-தப்பும்! நீ ரொம்ப தெரிந்தவள்! நீ பேசுவதெல்லாம் எனக்கு வேடிக்கையா யிருக்கிறதடி. அந்தக் காலமெல்லாம் அப்பொழுதே மலையேறிப் போய் விட்டது. தற்காலம் உன் காரியம் ஆகிறதற்கு என்ன உபயோகமா யிருக்கிறதோ அதுதான் சரி, அதற்கு எது எடஞ்சலா யிருக்கிறதோ அது தப்பு.

ச. அம்மா! இதென்ன விபரீதம்!

பா. ஆமாம், நான் சொல்வதெல்லாம் உனக்கு விபரீதம், உன் தகப்பனார் செய்வதெல்லாம் கிரம்பசரி, அப்பட்டம் நியாயம்!

ச. நான் அப்படிச் சொல்ல வில்லையே அம்மா.

பா. உன் மனதிலிருக்கிறது எனக்குத் தெரியாதா என்ன ? உங்கப்பா பெண் ஆச்சுதே நீ! —என் பெண் அல்ல, என் வயிற்றில் பிறந்த கோடாலிக் காம்பாச்சே!

ச. இனி நான் ஒன்றும் பேசவில்லையம்மா; நான்வாயைத் திறக்கவில்லை. நான் பேசினால்தானே இந்த சண்டை யெல்லாம் ?

பா. வாயை மூடிக்கொண்டிருக்கிற பெண்ணை மாத்திரம் எப்பொழுதும் நம்பக்கூடாது, அவள் வயிற்றுக்குள்ளே எப்பொழுதும் புகைந்து கொண்டே யிருக்கும் நெருப்பு !

ச. எப்பொழுதும் பேசிக்கொண்டிருக்கிற பெண் பிள்ளையோ ?

பா. அதோ ! அதோ !—மறுபடியும் பார் !

அம்மாயி வந்திருள்.

என்ன சமாச்சாரம் அம்மாயி ?

அ. அஞ்சரெமணி ஆவுதம்மா, ஐயர் வீட்டுக்குவார நேர மாச்சி.

பா. அந்த தடிக்கழுதை கனபதி எங்கே ? பரமானந்த பவன் ஓட்டலுக்கு அனுப்பினேனே, அவன் இன்னும் திரும்பி வரவில்லையா ?

அ. அவன் ஏன் சீக்கிரம் வாரான் ? அங்கே யிருக்கிற பலஹாரங்களை யெல்லாம் அவன் ருசி பார்த்தாக வேணமா ?

பா. உடனே வெளியே போய் அவன் திரும்பி வருகிறானா பார். சுதவண்டை நின்று எசமான் திரும்பி வந்தால் எங்களுக்குச் சொல்.

அ. எசமானும் கணபதியும் ரெண்டுபேரும் ஒண்ணாவந்தா ?

பா. இராதா—அப்படி வரமாட்டார்கள், கணபதி அப்படிப்பட்ட மடக்கழுதையல்ல.

அ. அம்மாதான் சொன்னீங்களை கொஞ்ச முன்னே அவன் தடிக்கழுதை இண்ணு. —நான் என்ன செய்யரது ?

- பா. போ—போய் வெளியே இருந்துகொண்டு எங்களுக்குத் தெரிவி.
- அ. அப்படியே ஆவட்டும் அம்மா. (போகிறாள்)
- சு. அம்மா, இதெல்லாம் எங்கேபோய் முடியப் போகிறதோ?
- பா. எங்கே முடியப்போகிறதா?—ஏன்? இந்த வீட்டையானும் அரசியாக்கப் போகிறதென்கை!
- சு. அப்புறம் அப்பாகதி? அவர் என்ன ஆவார்?
- பா. என்ன ஆவாரா? நன்றாக ஒழுங்காவார் சந்தேகமில்லாமல்—புத்திசாலியாகி நன்றாக நடக்கக் கற்றுக் கொள்ளுவார்.
- சு. உங்களிஷ்டப்படி தன்னை ஆள விடுவாரோ?
- பா. ஏன் கூடாது பெண்ணே? ஆயிரக்கணக்கான அக முடையார்கள் (ஆம்படையான்கள்) தங்களைவிட புத்திசாலிகளான பெண்சாதிகள் தங்களை ஆளும்படி விடவில்லையா?
- சு. அம்மா, இது எனக்கு நன்றாய் அர்த்த மாகவில்லை. இப்படி ஆடவர்கள் தங்கள் பெண்சாதிகளை ஆளவிடுவது, அவர்களது புத்திசாலித் தனத்தினாலா, அல்லது இப்படி ஆளப்படுவதினால் அவர்கள் புத்திசாலிகளாகிறார்களா? அவர்களுடைய புத்திசாலித்தனம் இதற்கு காரணமா, அல்லது இதன் பலனா அம்மா?
- பா. ஆம்—உனக்குத் தெரிந்தால்தானே!—இது காரணமும் பலனும் இரண்டும்!—என்ன அதனப்பிரசங்கித்தனம்!
- சு. இதுதான் உங்கள் வீட்டை நீங்கள் ஆளுகிற விதமோ அம்மா?
- பா. சந்தேகமென்ன? வேறென்ன? இதற்காகத்தான் ஒவ்வொரு நாட்டாரும் தங்கள் நாட்டை தாங்களே ஆளப்பார்க்கிறார்கள். —நான் என் வீட்டை ஆளப்பார்க்கிறேன்!

ஈ. அப்படி ஆனும்போது நீங்கள் வெளியேபோய் சம்பாதித்துக்கொண்டு வரவேண்டுமோ? அப்பொழுது அப்பா என்ன செய்யவேண்டும்?

பா. ஹா! ஹா! ஒன்றும் தெரியாத முட்டாள் பெண்ணே! இது தெரியாதா உனக்கு? நான் ஏன் வெளியேபோய் சம்பாதிக்க வேண்டும்? அவர் வழக்கம்போல் கஷ்டப்பட்டு வேலைசெய்து சம்பாதித்துக் கொண்டு வருவார். அவர் சம்பளம் வந்ததும் — மாசம் முதல் தேதியில் — அந்த பணத்தை குரியாக — மரியாதையாக — ஒரு காசும் குறையாமல் என்னிடம் ஒப்பித்து விடுவார். இதோ பார், இதுதான் மனையாட்சி என்று பெயர் — மனைவி மனையில் ஆளுகிறது; மனைவி என்று அதற்காகத்தான் பெயரிட்டார்கள் எனக்கு. ஆகவே என் மனையை நான் ஆளுகிறேன். பணத்தை யெல்லாம் வாங்கிக்கொண்டு, வைத்துக்கொண்டு செலவழிப்பேன். — நிரம்ப புத்திசாலித்தனமாய்!

ஈ. அதற்கென்ன சந்தேகம் — நிரம்ப புத்திசாலித்தனமாய்! ஆனால் பாவம்! அப்பா கதி என்ன ஆவது?

பா. ஏன்? அவருக்கென்ன? இப்பொழுது ஆளக்கற்றவர் அப்பொழுது ஆளப்படுவதற்குக் கற்றுக்கொள்வார். மனையாட்சி என்றால் எல்லாம் தலைகீழாக மாறவேண்டாமா! இப்பொழுது, நான் ஏதாவது ஒரு அழகிய பொம்மை வாங்கவேண்டுமென்றிருந்தால், உன் தகப்பனரை அதற்காக ஸ்லந்து ரூபாயைக் கேட்கிறேன். அவர் முகத்தைச் சுளித்து, தன்கையில் பணமில்லையென்று கூச்சல்போட்டு, கொடுக்க முடியாதென்று மறுத்து விடுகிறார். அப்பொழுதோ, என் கையில் எல்லாப்பணமும் வந்தபிறகு, அவர்தன் கிளப் (Club) பின் மாத சந்தாவுக்காக மூன்று ரூபாயை என்னிடம் வந்து கெஞ்சிக் கேட்பார், அப்பொழுது நான் முகத்தைச் சுளித்து, கிளப்புக்காக வீண் சிலவு செய்வதற்கு, என்னிடம் பணமில்லையென்று, நான் கத்தி, கொடுக்க முடியாதென்று மறுத்து விடுவேன். இந்த யோசனை எப்படி தோன்றுகிறது உனக்கு?

ஈ. நிரம்ப அழகான யோசனை! — அம்மா! — நிரம்ப அழகு! — அம்மா, அழகான யோசனைகளைப்பற்றி

பேசும்போது அழகான ரவை இழைத்த ஆபரணங்களின் ஞாபகம் வருகிறதெனக்கு. அப்பொழுது நீங்கள் ஒவ்வொரு மாசமும் ஒரு புதிய நகை பண்ணிக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

பா. ஒன்றல்ல, எனக்கு எத்தனை வேண்டுமோ அத்தனை. இப்பொழுதென்ன வென்றால் நாம் அதற்காகக்கொஞ்சி உதை வாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

சு. ஆமாம், நீங்கள் இவ்வாறு, எவ்வளவு லங்கமை போட்டாலும், அப்பா பிடிவாதமாயிருந்து, விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று ஸ்திரமாயிருந்தாலோ?

பா. அவரால் அப்படியிருக்க முடியாது. அவர் அப்படிச் செய்யவும் மாட்டார். அவரை எனக்குத் தெரியாதா என்ன? ஆடவர்களெல்லாம் கோழை மனதுடையோர்கள் தானே. நாம் பட்டினியால் சாகப்போகிறோமென்று பாசாங்கு செய்தால், அவர் எல்லாம் சூரியாக வழிக்கு வந்து விடுவார்.

சு. ஒருவேளை அவர், நீங்கள் உண்மையில் பட்டினியாக வில்லை பாசாங்கு செய்கிறீர்களென்று கண்டுபிடித்து விட்டாலோ?

பா. யார் சொல்கிறது நாம் பட்டினியா யில்லையென்று? நாம் இந்த மூன்று நாட்களாகப் பட்டினியாயில்லையா? வீட்டில் ஏதாவது சமைத்து சாப்பிட்டோமா?

சு. அது என்னவோ வாஸ்தவம்தான்? தினம், ஒருடஜன் டம்ளர் காப்பி கொகோ, கொஞ்சம் நாஸ்தாக்கள், மூன்று நான்கு மத்யான போஜனம், ராத்திரியில் ஒன்றிரண்டு விருந்து சாப்பாடு, அவ்வளவுதான்! இம்மாதிரி பட்டினியாயிருப்பது எவ்வளவு கஷ்டம்!

பா. இதோ பார் பெண்ணே! இந்த குடும்பத்திற்கு அவமானம் கொண்டுவர, ஏனோ இதில் பெண்ணாய்ப் பிறந்தாய்? உன் தகப்பனரிடம் என்னைக் காட்டிக் கொடுக்கப் பார்க்கிறாயென்று, எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. இந்த மாதிரியான கெட்ட எண்ணங்களுக்காகத்தான் ஸ்வாமி உன்னை இளவயதிலேயே விதவை யாக்கினார் —என்ன வாகிலும் செய்யப் போகிறாய் பத்திரம்!

- சு. அம்மா, நான் விதவையாய்ப் போனதைப் பற்றி, எந்நேரமும் நினைத்துக்கொண்டு, அதைப்பற்றி என்னை ஏசுவது எனக்கு சந்தோஷத்தைத் தருகிறது! ஆயினும் — அம்மா — இதை நான் ஒருவருக்கும் வெளியிடுவதில்லை. உங்களைக் காட்டிக் கொடுப்பதில்லை, என்று உமக்கு நான் பிரமாணம் செய்து கொடுக்க வில்லையா? ஏன் அப்படி பிரமாணம் செய்து கொடுத்தோமென்று எனக்கு வருத்தமாகத்தான் நினைக்கிறது — ஆயினும் —
- பா. பிரமாணம் செய்தது வருத்தமாகவா இருக்கிறது! நினைத்தேன்! தூதர்ஷ்டம் பிடித்த மூதேவி! ஏனோ என் வயிற்றில் பிறந்தாய் நீ?
- சு. ஏன் அப்படி பிறந்தேன் நான்? — எனக்கே தெரியவில்லை.

அம்மாயி வந்திறள்

- அ. அம்மா அம்மா! கணபதி சாப்பாடு கொண்டு வந்திருக்காரான், அடுப்பண்டை போயிருக்கிறான்.
- பா. சகுந்தலா, எழுந்திரு சீக்கிரம்! நாம் மறுபடியும் பட்டினியிருக்க ஆரம்பிக்குமூன், உள்ளே போய் ஒரு வாயாவது சாப்பிடுவோம்.
- அ. நம்ப எஜமான் வண்டியெ போலெ ஒரு வண்டி வார்த்தே பாத்தேம்மா.
- பா. என்ன! எசமான வந்தூட்டாரா?
- அ. இல்லை அம்மா, நான் என்ன சொன்னேண்ணா, வண்டி மாத்திரம் நம்ப எசமான வண்டியெப் போலயெ இருந்தது. ஆனா கோசுமான் மாத்திரம் வேரே ஓரத்தன்; அது வேறெ யாருதோ வண்டி.
- பா. அப்பா! நல்லவேளே! பெண்ணெ, வா சீக்கிரம் போவோம். அம்மாயி, வெளியேபோய் காத்துக் கொண்டிருந்து, எசமான் வருவதைப் பார்த்தவுடன் எங்களுக்கு தெரிவி.

அ. அம்மா, இந்த ரெண்டு நாளா எனக்கு சாப்பாட்டுக்கு ஒண்ணுமில்லெ அம்மா - எம்புருஷனுக்கு இன்னம் சம்பளம் வரலெ, ஆட்லெ தம்மந்துண்டு அரிசுகூட கெடயாது.

பா. என்ன வேண்டும் உனக்கு?

அ. அம்மா இஷ்டப்பட்டுக் கொடுக்கிறது.

பா. (பையைத்திறந்து, ஐந்து ரூபாய் அவனிடம்கொடுத்து) இதை இப்போதைக்கு வைத்துக்கொள்; அப்புறம் ரூபகம் வைத்துக் கொண்டிருந்து நீ வேண்டியதையெல்லாம் கொடுக்கிறேன்.

அ. அம்மா தயவு.

பா. அதிருக்கட்டும் அம்மாயி, உன் புருஷன் தன் சம்பளத்தையெல்லாம் உன்னிடம் கொடுக்கிறானெ, அல்லது தினம் செலவுக்காக அவனிடம் நீ கெஞ்ச வேண்டியிருக்கிறதா?

அ. ஹாம்! அவன் சம்பளத்தெ அவன் கிட்டவெ வைச்சிக்க அவனுக்கு அவ்வளவு தைரியம் இருக்குதா? மாசம் வர்ரபதினைஞ்சி ரூபாயையும் அப்படியெ என் கையிலெ வைச்சுடணும், அப்பறம் அதிலெயிடுத்து, ஒரு ரூபா அவன் சொந்த செலவுக்கு நானு கொடுப்பேன். (போகிறாள்)

பா. பார்த்தாயடி சகுந்தலா! நம்முடைய சொந்த வேலைக்காரி அம்மாயியைவிட நான் தாழ்ந்த ஸ்திதியிலெ இருக்கும்படி முடிந்தது!

ச. அம்மா, அவர்கள் வகுப்பில் பெண்சாதிதான் புருஷனை கொஞ்சம் ஆளுகிற வழக்கம்.

பா. கொஞ்சம் பொறுத்துப் பார்! உன் தகப்பனாரை முற்றிலும் ஆள்கிறேனெ இல்லையெ என்று

கணபதி வந்தீறன்.

க. நேரமாகிறது. நீக்கள் உடனே உள்ளே வராவிட்டால், நீங்கள் ரொம்ப வாஸ்தவமர பட்டினியிருக்க வேண்டியதுதான். (போகும்போது பார்வதி பாதி எழுதப்

பட்ட ஒருபடம் வைத்திருந்த முக்கோணப் பலகையை
கீழே தள்ளி, அதிலிருந்த படத்தைக் கிழித்து
விடுகிறாள்)

- ஃ. அம்மா! என்னகாரியம் செய்தீர்கள்! அப்பா வர்ணம்
தீட்டிக் கொண்டிருந்த அந்தபார்கி பெண்பிள்ளையின்
படத்தைக் கிழித்து விட்டீர்களே!
- பா. அப்படியா செய்தேன்? ஆனால் மிகவும் சந்தோஷம்!
அது ஸ்வாமியின் வேலை என் வேலையல்ல! அதை
அங்கேயே அப்படியே விட்டுவிட்டு வந்துவிடு. பயந்து
நடுங்கவேண்டிய காலமெல்லாம் போகவே போச்சது!

அம்மா! மறுபடி வந்தீர்கள்.

- அ. அம்மா! அம்மா! எசமான் வர்ராரு! (எல்லோரும்
பயந்து போகிறார்கள்)

காட்சி முடிந்தது.



இரண்டாம் காட்சி.

இடம்—அதே அறை. காலம்—உடனே.

தாமோதர சாஸ்திரி வந்திறர்.

- தா. (சுற்றிப்பார்த்து கீழேவிழுந்து கிடக்கும் முக்கோணப்
பலகையையும் கிழிந்த படத்தையும் கவனித்து)—
ஹாம்! இவ்வளவுக்கு வந்து விட்டதா? இது யார்
வேலை?—கணபதி!—கணபதி!—எல்லோரும் தூங்கு
கிறார்கள் போலிருக்கிறது. (பெருங்கவலையுடன் அங்
கிருக்கும் சாய்வு நாற்காலியில் சாய்கிறார்; பிறகு
அந்தப் படத்தை மறுபடியும் பார்த்து திடீரென்று
எழுந்திருந்து, முக்கோணப் பலகையை சரியாக
நிமிர்த்தி, அதில் படத்தை முன்போல் வைத்து, எப்படி
கிழிந்திருக்கிறது எவ்வளவு கிழிந்திருக்கிறது, என்ப
தைப் பரிசோதித்துப் பார்க்கிறார்) என்ன ஆச்சரியம்!
இது அகஸ்மாத்தாய் நடந்திருக்குமா? அல்லது
வேண்டுமென்று யோசனைசெய்து செய்யப்பட்டதோ?

அகஸ்மாத்தாய் நேரிட்டதானால், முகம் எங்கு சித்திரிக் கப்பட்டிருந்ததோ, சரியாக அந்த இடத்தில் வேண்டுமென்று கெட்ட எண்ணத்துடன் கிழிக்கப்பட்டது போல் கிழிக்கப்பட்டிருக்குமா? உம்!— சரி?— (மறுபடியும் சாய்வு நாற்காலியில் விழுகிறார். சற்று பொறுத்து எழுந்திருந்து, தன் மேல் சட்டையையும் தலைகுட்டையையும் எறிந்துவிட்டு, கவலையுடன் சற்று உலாவி, மறுபடியும் நாற்காலியில் சாய்கிறார்.)

தா. இவ்வகைத்தில உயர்ந்ததும் தாழ்ந்ததும், நல்லதும் பொல்லதும், அழகும் அவலட்சணமும், சதாகாலம் இப்படி போராடுவானேன்? மனிதனுடைய மனக் கண்ணை மறைத்திருக்கும் இந்தத் திரையை நீக்கி தெய்வம் இப்படி விதித்ததின் காரணத்தை அறிய விரும்புகிறேன்! —கணபதி! —கணபதி!

பட்டினியால் களைத்து வயிர் போதும் நிலையில் இருப்பது

போல் பாசாந்து செய்து கொண்டு கணபதி வருகிறான்.

தா. நான் உன்னைக் கூப்பிட்டது உனக்குக் கேட்கவில்லையா? நான் என்ன நூறுதரம் கத்த வேண்டுமா?

க. (மிகுந்த பலவீனமான மெல்லியகுரலுடன்) நானு— கேட்டேன்—எசமான். ஆனாலும், நானு பதில் சொல்ல முடியலெ, சீக்கிரம் வரவும் முடியலெ. நேத்து மொதல் ஒண்ணும் சாப்பிடலெ. நானு எப்படி வேலை செய்வது? எப்படி நடப்பது?

தா. நீ கூட அந்த கோஷ்டியைச் சேர்ந்து விட்டாயா? நிச்சயமாய் நான் உன்னையும் கலியாணம் செய்து கொள்ள வில்லையே! என்னடாப்பா இந்த விளையாட்டு?

க. நான் என்ன செய்வது எசமான்? எனக்கு மாத்திரம் கொஞ்சம் சமையல் செய்து கொள்கிறேன் என்றாலும் விடமாட்டேன் என்கிறார்கள் அவர்கள். என் கையில் இருந்த பணத்தை யெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு, நான் ஏதாவது ஹோட்டலுக்குப் போய் சாப்பிடுவதையும் தடுத்து விட்டார்கள். நேற்றுபகல் ஏதோ சாக்குசொல்லி, மூணுவது வீட்லேபோய் கேட்க,

அவர்கள் ஏதோ இம்மாத்துண்டு கொடுத்ததை சாப் பிட்டேன். அதன்பிறகு ஒருதுளி பருக்கைகூடகிட்ட வில்லை. குழாய் ஜலத்தை குடித்துக்கொண்டு நான் எத்தனை நாள் உயிருடனிருக்கக்கூடும் ?

- நா. (காலை உதைத்துக் கொண்டு) கட்டாயமாய்!—கட்டாயமாய்!—இதற்கு ஒரு முடிவு இருக்கவேண்டும்! இன்றைக்கெல்லாம் அவர்கள் ஒன்றுமே சாப்பிட வில்லையென்று சொல்ல வருகிறாய் என்னிடம் ?
- க. இல்லவே இல்லைங்க! குழாயிலிருந்து ஒருதுளி தண்ணிகூட அவுங்க குடிக்கலே!
- நா. அவர்கள் எப்பொழுதும் இப்படியே நடக்கப்போகிறார்களென்று சொல்கிறாயா ?
- க. எசமானுக்குத் தெரியும் எல்லாம்—ஒரு சமயம் அதிக காலமிருக்க முடியாது—இண்ணைக்கி ராத்திரிக்கே எல்லாம் தீர்ந்து போயிடுமிண்ணு நினைக்கிறேன்.
- நா. என்ன—என்ன!—அவர்கள்—இன்றிரவு—எல்லாம்—இறந்துபோய் விடுவார்களென்று சொல்கிறாயா ?
- க. எசமான், ஒரு நிமிஷம்கூட இங்கே இருக்க எனக்கு இஷ்ட மில்லெ—எனக்கு பயமா யிருக்குது—பதினைஞ்சி வர்ஷம் எசமானிடத்திலே துரோகம் பண்ணாமெ வேலெ பார்த்து வந்தேன்—அத்தொட்டு, எசமான்கிட்ட சொல்லிட்டு உத்தரவு பெத்துகாமெ போவ எனக்கு இஷ்டமில்லெ—எனக்கு போல உத்தரவு கொடுங்க—நானு எங்கேயாவது போயி பிச்செ எடுத்து பொழைச்சிக்கிறேன்.
- நா. இதோ பார்—கணபதி—இது சரியா?— இது நியாயமா? சரியாக இந்த சமயத்தில் நீயும் என்னைக் கைவிட்டுப் போகலாமா ?
- க. எம்பொஞ்சாதி புள்ளைங்கல்லாம் நாட்டுப்பொறத்துலெ இருக்கும்போது நானு இங்கே செத்து போரது சரியா? நியாயமா ?
- நா. நீ சாகமாட்டாய், அந்த மாதிரி ஒன்றும் நடக்காது. இந்தா இந்த பணத்தெ எடுத்துக்கொண்டு, ஹோட்ட

லுக்குப்போய் நன்றாக சாப்பிட்டுவிட்டு, திரும்பி வரும் போது எனக்கு ஏதாவது சாப்பிடக் கொண்டுவா,

- க. ஐயையோ!—அந்த பணத்தெ நாணு தொடமாட்டேன்! உள்ளே இருக்கிறவங்களுக்கு இது தெரிஞ்சா எங்கதி என்னமாகுமோ எனக்குத் தெரியாது.—இந்த நிமிஷமே நாணு செத்துப்பூடவேண்டி வந்தாலும் வரும். (உள்ளே கிடு கிடு என்று அடக்கப்பட்ட சிரிப்பு சப்தம் கேட்கிறது)
- தா. யார் அங்கே சிரிப்பது?
- க. சிரிப்பா? யார் சிரிப்பாங்க? அவங்க இரும்பராப் போலெ இருக்குது.
- தா. சரி!—நான் என்ன செய்வதென்று எனக்கு வாஸ்தவமாய்த் தெரியவில்லை—எல்லாம் ஒரே குழப்பமாயிருக்கிறது என் மனதில்.

மிஸ் மோஹர் வருகிறாள்

- தா. சரி, கணபதி, நீ போகலாம் உள்ளே இப்பொழுது —அப்புறம் உன்னை பார்க்கிறேன்.
- க. அது வரையில்—நான் உயிரோடிருந்தா! (மிகுந்த கஷ்டத்துடன் நடப்பதுபோல் பாசாங்கு செய்கிறான்; அவர் பார்வைக்கு அப்பால் போனவுடன், திரும்பி நங்கு காட்டிவிட்டு, கேலி பண்ணிக் கொண்டு போகிறான்)
- மோ. கேஷமம் தானே சாஸ்திரியார்?—நான் வருவேன் என்று எதிர் பார்க்கவில்லை என்று ஒப்புக்கொள்ளுங்கள். ஏதோ மிகுந்த மன வருத்தத்துடன் இருக்கிறார் போலிருக்கிறதே, என்ன காரணம்?—என்ன சமாசாரம்?
- தா. நாளை காலைதான் வரமுடியும், என்று நீ சொன்ன போது, இப்பொழுது நீ வருவாய் என்று நான் எதிர் பார்த்தேன், என்று நான் எப்படி சொல்லக்கூடும்?—முடிவாக என்ன தீர்மானம் செய்தாய்?—என்ன செய்தாய்?

மோ. நேற்றுகாலே உங்களைப் பார்த்தபோது, அந்த வேலை எனக்கு வேண்டாம் என்று ஏறக்குறைய தீர்மானிக் கும்படிச் செய்தீர்கள் நீங்கள்—மாசம் ஐந்துறு ரூபாய் சம்பளம், குடிக்கூலியில்லாத ஜாகை, இவை களை யெல்லாம் வேண்டாம் என்று வெறுப்பது சலப மான காரியமாக இல்லாவிட்டாலும்!—என் சகோதர னுக்கு, அந்த கெயிக்வார் என்றால் கடுவிஷம்போல் கொஞ்சமும் ஆகாது என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே. நான் அந்த வேலையை ஒப்புக் கொள்வது தன்மனதிற்கு கொஞ்சமேனும் சம்மதயில்லையென்று கூ.றினான். அந்த வார்த்தை என்னை தீர்மானிக்கச் செய்தது. நான் வேண்டாம் என்று எழுதி விட்டேன் —உடனே.

நா. மிகவும் சந்தோஷம் எனக்கு!

மோ. நான் சொல்வதை முற்றிலும் கேட்டால், அப்படி உமக்கிராதென்று நினைக்கிறேன். இன்று காலே எனக்கு ஒரு கடிதம் கிடைத்தது—அதைப் பார்த்த பிறகு எல்லா விஷயங்களும்—வேறு மாதிரியாகத் தோற்றத் தலைப்பட்டன.

நா. கெயிக்வார் இன்னும் அதிக சம்பளம் முதலியன கொடுப்பதாக எழுதினாரோ? உன்னை அங்கே வர, ஒப்புக்கொள்ளச் செய்வதற்காக?

மோ. இன்னும் அப்படி எழுதவில்லை—அப்படிப் பட்ட பெரிய காரியத்தைச் செய்வதற்கு இன்னும் அவருக்கு அவகாசம் கிடைக்கவில்லை போலும்—

நா. ஆனால்—பிறகு என்ன?

மோ. சாஸ்திரியார், கொஞ்சம் தயவு செய்து பொறுங்கள். நான் உங்களுக்கு எல்லாவற்றையும் சொல்கிறேன்.— நான் உங்களை மறுபடியும் பார்க்கக்கூடுமோ என்றே சந்தேகப் பட்டேன்—நான் அதைப்பற்றி கவலை யுடன் எல்லாம் யோசித்துப் பார்த்தேன்—பிறகு—

நா. அதைப்பற்றி இதெல்லாம்?

மோ. கடைசியாக, எல்லா விஷயங்களையும் உம்மிடம் கூறி, நீங்களே எனக்காக முடிவு பண்ணுங்கள் என்று

கேட்க வேண்டுமென்னும் தீர்மானத்திற்கு வந்தேன்—நீங்கள் நன்றாய்க் கற்றறிந்த சாஸ்திரியார்—அன்றியும் உலக அனுபவம் அதிகமாக உடையவர்—

நா. ஆம்—ஆம்—அப்படித்தான் நானும் எண்ண வேண்டும் போலும்.—ஆயினும்—வாஸ்தவமாய் என்னிடம் என்ன சொல்ல வந்தாய்?—இந்த பீடிகை யெல்லாம் எதற்காக?

மோ. அவசரப்படாதீர்கள் சாஸ்திரியார். உங்களிடம் எல்லாவற்றையும் தெரிவித்து, நீங்களே முடிவாகத் தீர்மானம் செய்யவேண்டுமென்று கேட்கவேண்டுமென்னும் உறுதியுடன் வந்திருக்கிறேன்.—உம்—இக் கடிதத்தைப் பாருங்கள்.—நீங்களே இதைப் படித்துக் கொள்ளுங்கள்!—இன்று காலை எனக்கிது கிடைத்தது—இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இதை எழுதியது யார் என்று எண்ணுகிறீர்கள்?

நா. (அக்கடிதத்தை வாங்கிப் படித்துப் பார்க்கிறார். அப்படிச் செய்யும்போது அவர் முகம் மாறுகிறது; கதவுகளின் பக்கங்களிலிருந்தும், ஸ்கிரீன்கள் பின்னாலிருந்தும், முகங்கள் மறைவாக எட்டிப் பார்க்கின்றன) என்ன அவதூறு! என்ன தூஷணம்!—உலகம் இக்கதிக்கும் வருமா?—உலகில் ஒப்புயர்வில்லா உத்தம!—கற்பிற்கரசி!—ஏன்? இது கையெழுத்தில்லாத—கடிதம்—

மோ. அப்படித்தான்; அதனால்தான் அதன் விஷமம்! கையெழுத்து போடாத கடிதம் யாருடையதாக வேண்டினு மிருக்கலாம்—ஆனால் அது எல்லோருடையதாகவு மாகிறது!

நா. அப்படியல்லவேயல்ல, கையெழுத்து போடாத கடிதம் இன்னருடையது என்று நாம் சொல்ல முடியாது, ஆகவே ஒருவரும் எழுதவில்லை என்றபடியாம்.

மோ. அக்காசிதத்தை எழுதியது அல்லது எழுதி வைத்தது யாரோ—அமைத் பேர்வழி யன்று—யாராக இருக்க வேண்டும் என்று உங்களால் அனுமானிக்க முடியாதா?

நா. மூடியாது—இது ஒன்றும் புரியவில்லை எனக்கு—
இந்த உலகனைத்திலும் எனக்கு விரோதிகள் ஒருவ
ருமேயில்லை.

மோ. ஒரு இடத்தில்—ஒரு இடத்தில் தவிர—அது எங்கே
சொல்லுங்கள் ?

நா. எங்குமில்லை.

மோ. உங்கள் சொந்த வீட்டிலோ ?

நா. அப்படி இருக்கக்கூடும் என்பது—என் மனதில்
படவில்லை.

மோ. ஆம் ஆகாசத்திலிருக்கும் நட்சத்திரங்களைக் கண்
கொட்டாது பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு,
தங்கள் அருகிலிருப்பதைக் காணக் கண்ணில்லை.

நா. அப்படி—யிருக்கக் கூடுமா ?

மோ. வேறென்ன இருக்கக்கூடும் ?

நா. தெரிகிறது !

மோ. என்ன ?

நா. அநேக விஷயங்கள் இப்பொழுது எனக்கு ஸ்பஷ்ட
மாகிறது.

மோ. எப்படி ?—நீங்கள் எனக்கு தெரிவிக்க மாட்டீர்களா ?

நா. சரி—உன்னிடம் நான் ஏன் சொல்லக்கூடாது ? நீ
ஒருத்திதான் எனக்கு உண்மையான சிநேகிதியா
யிருந்திருக்கிறாய்—கடந்த மூன்று நாட்களாக இந்த
வீட்டில் ஒரு ஹர்த்தால் ஏற்பட்டிருக்கிறது.

மோ. வீட்டில் ஒரு ஹர்த்தாலா ?—உமது அபிப்பிராயம்
என்ன ?

நா. வீட்டில் சமையலே கிடையாது—எல்லோரும் பட்டினி
யிருக்கிறார்கள். இந்த மூன்று நாட்களாக என்மனைவி
யும் பெண்ணும் ஒரு பருக்கையும் புசிக்கவில்லை.

மோ. எப்படி !—ஏன் ? என்ன காரணத்தால் ?

தா. உம்—இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டே வந்தது; கடைசிகாரணம் மூவாயிரம் ரூபாய்க்கு, என் மனைவிக்கு ஒரு ரவை அட்டிகை நான் வாங்கிக் கொடுக்க மறுத்ததாம்.

மோ. நீங்கள் ஏன் வாங்கிக் கொடுக்கவில்லை?

தா. அந்த பணத்திற்கு நான் எங்கே போவது?—நான் என்ன கோடஸ்வரலு?

மோ. ஆயினும், இது எனக்கு அர்த்தமாக வில்லை.—இதற்காக அவர்கள் பட்டினி யிருப்பானேன்?

தா. இது மௌனமாய் எதிர்ப்பது—அல்லது ஒத்து உழையாமை—இதற்கு, ஏதாவது உனக் கிஷ்டமான பெயரை வைத்துக்கொள்.

மோ. ஓ! தெரிகிறது! அதுவா சமாசாரம்?—உம்!—சரி, சாஸ்திரிகளே, உங்களை நான் ஒரு கேள்வி கேட்க லாமோ? நீங்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது—நிச்சயமாய்!—நீங்கள் ஒன்றும் மறைக்காமல் எனக்கு பதில் சொல்லவேண்டும்.—சரி—இந்த ஹர்த்தால் ஆரம்ப மாசுமுன், உங்கள் மனைவி உங்களிடம் என்னைப்பற்றி ஏதாவது பேசினார்களா?

தா. உம்—எனக்கு ஞாபகமில்லை—அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? இதெல்லாம் அந்த வைர அட்டிகையால் விளைந்ததென்று உறுதியாக நம்புகிறேன்.

மோ. இருக்கலாம், சாஸ்திரியாராகிய நீங்கள் கூறுவது சரியாயிருக்கலாம். ஏனென்றால் சாஸ்திரிகளெல்லாம் மிருந்த புத்திசாலிகள்; அவர்கள் சொல்வது எப்பொழுதும் சரியாகத்தான் இருக்கும்—ஆயினும் நான் கேட்ட கேள்வி, ஏன்னைப்பற்றி உம்மிடம் ஏதாவது பேசினார்களா, என்பது தான்—ஞாபகப் படுத்திப் பாருங்கள்.

தா. ஆம்—பேசினாள், என்று நினைக்கிறேன்—உன்னோடு கூட படங்கள் எழுதி பணத்தை செலவழிப்பதாகவும், —இன்னும் இப்படிப்பட்ட பல விஷயங்களைப் பற்றியும்.

மோ. இப்படிப்பட்ட — பல விஷயங்கள்! — சரி தான் — நான் தெரிந்து கொள்ள விரும்பியதெல்லாம் அவ்வளவுதான். இப்பொழுது, சாஸ்திரியார், நான் உத்திரவு பெற்றுக் கொள்ளுகிறேன். நான் நாளை தினம் சென்னைக்குப் போகிறேன்; ஒருவேளை அங்கிருந்து பரோடாவுக்குப் போனாலும் போவேன் — யாருக்குத் தெரியும்? நாமிருவரும் மறுபடியும் சந்திப்போமோ என்னவோ? — யார் நினைத்திருப்பார்கள்? இப்படி —

தா. மிஸ் மோஹர்! —

மோ. என்ன?

தா. இது உண்மைதானா?

மோ. இதுதான் உலகம்!

தா. ஐயோ! அப்படி யிருக்கக்கூடாது!

மோ. எல்லாப் பொருள்களிலும் அழகையும் நன்மையையும் காண்கின்ற ரசிகரான சாஸ்திரியாருக்கு, இப்படி யிருக்கக்கூடாது, ஒருவேளை —

தா. சாஸ்திரங்கற்ற ரசிகனை — சாம்பலாக்கு!

மோ. (திடீரென்று, கிழிந்து கிடக்கின்ற படத்தைக் கண்ணுற்று) — அதிருக்கட்டும் — இது செய்தது யார்?

தா. உண்மையில் எனக்குத் தெரியாது — நான் இங்கு வந்தவுடன் இப்படி இருப்பதைக் கண்டேன்.

மோ. இது கெட்ட சகுனமாம், என்று நினைக்கிறேன். — இப்படி இருக்க வேண்டியதுதான் சரியோ, என்னவோ?

தா. ஈசனே! ஈசனே! தயவுசெய்து இப்படி பேசாதே.

தண்டு ராவ் வந்திறர்.

கு. எனப்பா தாமு! உன்னைப்பார்த்து ஒரு யுகமாச்சுதே — ஓ! மிஸ் மோஹர்! வா அம்மா? — கேசுமந்தானே? — நான் இச்சமயம் வந்திருக்கலாகாது — தப்பிதம் —

மோ. வாருங்கள் —மிஸ்டர் குண்டுராவ்! எல்லாம் மிகவும் கேஷமந்தானே?

கு. நிரம்ப! நிரம்ப!—கேட்டதற்காக வந்தனம்.

தா. உட்காருங்கள் குண்டுராவ். ஏதாவது வேலையாக வந்தீர்களா?

கு. எனக்கென்ன வேலை யிருக்கிறது? அகஸ்மாத்தாய் நான் இந்த வழியாகப்போய்க் கொண்டிருக்கும் போது, இங்கே உள்ளே துழைந்து, உங்கள் மனைவியும் பெண்ணும் எப்படி யிருக்கிறார்கள் என்று, கேட்டுவிட்டுப் போகலாமென்று என்மனதில் பட்டது.

தா. என்ன?—அவர்களுக்கென்ன?

கு. இப்பொழுதுதான் கேள்விப்பட்டேன், அவர்கள் மிகவும் காயலா யிருப்பதாக. —டாக்டரும் கைவிட்டு விட்டாராம்—அவர்கள் கடைசி காலம்—என்ன கேடு கெட்ட உலகம் இது!—

மோ. என்ன கேடுகெட்ட உலகம் இது!

கு. அவர்களுக்கு ஒன்றுமே யில்லையா? —எனக்கு மிகவும் சந்தோஷம்:

தா. அப்படியல்ல—அவர்கள் வயிற்றில் ஏதோ கோளாறு இருக்கிறதென நினைக்கிறேன்.

மோ. வயிற்றிலா—கோளாறு—என்று கூறினீர்கள்?

கு. உலகத்திலுள்ள எல்லோருடைய வயிற்றிலும் கோளாறு இருக்கிறதென்பது நிச்சயம்.

மோ. அது எனக்குத் தெரியாது, நான் வயிற்றுக்கோளாறு களைப்பற்றி கற்றறிந்த வயித்தியனல்ல. ஆயினும் வயிறுகளைத் தவிர்த்து, இதர அவயவங்களிலும் கோளாறுகள் ஏற்படக்கூடுமென்று நினைக்கிறேன். —சரி—சாஸ்திரியார் நான் விடை பெற்றுக்கொள்கிறேன்.—நான் புறப்படவேண்டும் நிச்சயமாக.

தா. குண்டுராவ், உங்களுக்குத் தெரியுமா? மிஸ் மோஹர் நம்மையெல்லாம் விட்டுப்போவதாகச் சொல்கிறார்கள். —திருச்சூழியையே விட்டுப் போகிறீர்களாம்.

கு. இராது!—அது அசாத்தியம்! இரண்டு மூன்று தினங்களாக, ஏதோ அப்படி ஒரு வதந்தி கேள்விப்பட்டேன்—ஆயினும், அதை நான் நம்பவேயில்லை.

மோ. குண்டூராவ், நீங்கள் கூட நம்பாத வதந்திகள் இந்த உலகத்தில் ஏதாவது இருக்கிறதோ?

கு. ஆம்—இருக்கின்றன— வதந்திகளிலும் வதந்திகள் இல்லையா? இந்த வதந்திகளெல்லாம் இல்லாவிட்டால் இவ்வலகம் எப்படி உயிர் வாழ்வது?

மோ. ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான்!—இந்த உலக வாழ்க்கைக்கு வதந்தி சட்னியைப் போலவாம்; அது இல்லாவிடில் சமூக வாழ்க்கையே சாரமற்றதாம்.

கு. ஆமாம் மிகவும் உண்மைதான், எனக்கு சட்னி என்றால் மிகவும் பிரியம்.

நா. (மிஸ் மோஹரிடம்) சரி—நீ போவதன்முன் நான் உன்னை மறுபடியும் பார்க்கக்கூடாமா?

கு. அது கூடவே கூடாது—என்ன அப்பா தாமு, இந்த அம்மானை திருச்சூழியைவிட்டு அவ்வளவு சலபமா கப்போக விடுகிறாயே? திருச்சூழியில் இந்த அம்மாள் தான், இந்திய சமூகத்திற்கும், ஆங்கில சமூகத்திற்கும் உயிர்நிலை போன்றவர்கள்; ஸ்திரீகளில் இவர்களிலும் மிஞ்சிய கற்றறிந்தவர்கள் இல்லையே.

மோ. இந்த உபன்யாசத்தின் முடிவில் நான் விடைபெற்றுக்கொள்ள வேண்டியதுதான் பாக்கி.

கு. அது ஒருகாலும் கூடாது—நான் நாளைக்கே இதை ஆட்சேபிப்பதற்காக, மைதானத்தில் ஒரு பெருங் கூட்டம் கூட்டி—

மோ. அது மிகவும் சிறப்பான ஓர் யோசனை!—இதற்குள்ளாக நான் போய் விடுகிறேன்.

நா. நீ கடைசியாகத் தீர்மானிப்பதன் முன், இன்னொரு முறை யோசித்துப் பார்த்தல் நலமெனத் தோன்றுகிறதெனக்கு.

கு. உங்களுக்கிடையில் நான் வருவது நியாய மல்லினி. நான் போய் வருகிறேன்.

மோ. வேண்டாம், நான் இதோ உடனேபோய் விடுகிறேன்.

தா. ஏதாவது புதிதாய்த் தீர்மானிப்பதன்முன், மூன்றிரவு அதைப்பற்றி யோசித்துக் கழிக்கவேண்டு மென்கிறீர்களே ?

மோ. அதற்குள்ளாக அந்த தீர்மான மெல்லாம் கரைந்து மாயமாய்ப் போய்விட! இது சாஸ்திர ரசிகர்களுடைய தர்ம சாஸ்திரம் போலும்—சரி— நான் வருகிறேன். நான் எப்படி தீர்மானிக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.—வருகிறேன்.

தா. போய் வா. (மிஸ் மோஹர்வாலா போகிறாள்)

கு. திருச்சூழியைவிட்டு வாஸ்தவமாய்ப் போகிறீர்களா? அதை நான் நம்பவில்லை தாமு.

தா. அது சரிதான்; குண்டூராவ்தான், தான் பார்க்கும் எதையும் நம்புவதில்லையே, பார்க்காதவற்றைத்தான் அவர் நம்புகிற வழக்கம்.

கு. என்னப்பா தாமு? இதுதானே, உன் ஆயுள்பரியந்த சிநேகிதரைப்பற்றி உன் மதிப்பு!

தா. உங்களைப்பற்றிய மதிப்பல்ல இது. உலக முழுவதும் கோடானு கோடி குண்டூராயர்கள் குடிகொண்டிருக்கிறீர்களே.

கு. இப்பொழுது நீங்கள் ஏதோ சஞ்சல புத்தியில் இருக்கிறீர்கள், நான் புறப்படுகிறேன்.

தா. வாஸ்தவம்—போய் வாருங்கள்! (குண்டூராவ் போகுமுன் கடைசியாக ஒரு முறை சாஸ்திரியாரை ஏற நோக்கிவிட்டுப் போகிறார்; தாமோதர சாஸ்திரி கொஞ்ச நேரம் கின்றுகொண்டிருந்து யோசித்து விட்டு, பிறகு திடீரென்று சாய்வுநாற்காலியின் மீது சாய்கிறார்) [காட்சி முடிகிறது.]

முன்றும் காட்சி

இடம். சாஸ்திரியார் விட்டின் கூடம்

காட்சி. ஆரம்ப மாதம்பொழுது பார்வதியும் சதந்தலாவும்
ஏதோ தங்களுக்கும் கேலிபண்ணிக் கொண்டி-
ருந்ததுபோல் காணப்படுகின்றனர்.

பா. (உற்றுக் கேட்டு) அதோ! உன் தகப்பனார் வருகிறார்!
—படுத்துக்கொள்.

ச. ஆமாம் அம்மா—ஆயினும் நான் அப்பாவுடன் பேசக்
கூடாதா?

பா. கூடாது!—வாயை மூடு!—அதோ! (இருவரும் படுத்
துக்கொண்டு போர்வைகளைப் போர்த்திக் கொள்கின்
றனர்)

தாமோதர சாஸ்திரி மெல்ல வந்திறர்.

(சாஸ்திரியார் அநகல் வந்தபோது அவர்கள் மிதந்த பாதை
அனுபவிப்பதுபோல் பெருமூச்சு விடுகின்றனர்)

தா. ஹும்!—இது எப்பொழுது முடியப் போகிறது?

பா. முடிவா? சீக்கிரமே முடிந்துவிடும் பயப்படாதீர்கள்.
இன்றிரவு கழியும் வரையில் நாங்கள் பிழைத்திருக்க
எங்களுக்குச் சக்தியில்லை என்று நினைக்கிறேன்.—
நமக்கு சக்தி யிருக்கிறதா சகுந்தலா?

ச. அது ஸ்வாமிக்குத்தான் தெரியும் அம்மா.

தா. சகுந்தலா, தூர்அதிர்ஷ்டம் வாய்ந்த பெண்ணே, நீயும்
உன் தாயாருடன் கலந்து கொண்டாயா இதில்—உன்
முழுமனதுடன்?

ச. நான் என்ன செய்தேன் அப்பா?

தா. எங்களுக்குள் சண்டை மூட்டிவிட்டு, நீங்கள் ஆளப்
பார்க்காதீர்கள் நயவுசெய்து, இது அரசாட்சி யல்ல—
மனையாட்சி: தாயாரையும் மகளையும் எப்பொழுதும்
பிரிக்க முடியாது—முடியுமா சகு?

- சு. எப்பொழுதும்—பிரிக்க—முடியாதம்மா.
- நா. சரி—சாகவேண்டுமென்று விருப்பமிருந்தால், இந்த மாதிரியாகப் படிப்படியாகப் பாதைப்பட்டு சாகும் மார்க்கத்தை ஏன் கோரினீர்கள்? இதை அறிய இச்சைப்படுகிறேன்.
- பா. இதைத்தவிர நாங்கள் வேறு என்ன செய்திருக்கக் கூடும்?
- நா. பழயகாலத்தில் ஸ்திரீகள் குளங் குட்டைகளின்மீது ஆசைப்பட்டிருந்தார்கள்.
- பா. ஓ! தெரிகிறது எனக்கு! இன்று இரவுகூட நாங்கள் உயிர் பிழைத்திருப்பது உங்களுக்கு இஷ்டமில்லை.— அவ்வளவு அவசரமா யிருக்கிறது உங்களுக்கு! சகுந்தலா, இவர் சுகமாய் வாழ்வதற்குத் தடங்கலாக, நாம் ஏன் குறுக்கே இருக்க வேண்டும்? எழுந்திரு, வா—என்னுடன்—ஏதாவது கிணற்றில் போய் விழுந்து விடுவோம். பிறகு அவர், அவருடைய அத்யந்த சினேகிதர்கள்—ஆண்—பெண்களுடன்—கவலை யின்றி, சந்தோஷமாய் வாழட்டும். (பார்வதி எழுந்திருப்பது போல் பாசாங்கு செய்து, படுக்கையில் மல்லாக்காக விழுகிறாள்)
- சு. அம்மா, இது பிரயோசனப்படாது.
- பா. குழந்தை, நீ சொல்வது சரிதான். அன்றியும் இங்கிருந்து கிணறு வரையில் நடந்துபோய் அதில் குதிக்க, இப்பொழுது யாருக்கு பலமிருக்கிறது?—உங்களுக்கு விருப்பமானால், எங்களிருவரையும் தூக்கிக்கொண்டு போய் அதில் போட்டு விடுங்கள்! அப்பொழுதாவது நீங்கள் மிகவும் சந்தோஷமா யிருப்பீர்கள்.
- நா. உம்—இன்றைக்கெல்லாம் நீங்கள் இருவரும் ஒன்றும் சாப்பிட வில்லையா!
- பா. குழந்தை, நாம் கடைசியில் எப்பொழுது சாப்பிட்டோம்?
- சு. ஸ்வாமிக் குத்தான் தெரியும் அம்மா.

தர். இந்த சாகசமெல்லாம் எதற்காக? நீங்கள் வேண்டுவ தென்ன?

பா. எங்களுக்கு ஒன்றும் வேண்டாம்! சக்கு, நமக்கு ஏதாவது வேண்டியிருக்கிறதா?

ஈ. வேண்டியது ஒன்றுமே இல்லை அம்மா.

தா. சரி, நாளைக்கு உனக்கு அந்த ரவை அட்டிகையை வாங்கித் தருகிறேன், எழுந்திருந்து ஏதாவது சாப்பிடுங்கள். நாளைகாலே என் வீட்டில் இரண்டு பிரேதங்கள் விழுந்திருக்க வேண்டாம்:— உ ல கெ ல் லா ம் என்னைப் பழிக்க வேண்டாம்.

பா. (கொஞ்சம் எழுந்திருந்து) உங்கள் ரவை அட்டிகையாருக்கு வேண்டும் இனிமேல்?

தா. நிரம்ப சரி! இப்படி நீங்கள் எல்லாம் ஒரே பிடிவாத மாயிருந்தால், நான் என்ன செய்யக்கூடும்? மடையர்களை அறிந்து கொள்வதற்கு அவர்கள் பிடிவாதம்தான் முக்கிய அறிகுறியாகும். நான் போய் அந்த ரவை அட்டிகை வேண்டாமென்று சொல்லி விடுகிறேன்.

பா. அடம் பிடித்தல்தான் உத்தமர்களான ஆடவர்களுக்கும் பெண்மணிகளுக்கும் அலங்காரம்.

தா. சும்மா அடம்பிடிக்க இஷ்டமா அல்லது அழகிய அட்டிகையை அணிய இஷ்டமா, என்று சீக்கிரம் உன் மனதில் தீர்மானம் செய்.—சீக்கிரம்!

பா. ஆண் மக்களுக்கெல்லாம், எப்பொழுதும், எல்லாம் அதிக அவசரம்தான்—தற்கால நாகரீகத்தைப்போல்!

தர். நீ பார், நாங்கள் கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்க வேண்டியிருக்கிறது, நாங்கள் படுத்துக்கொண்டு போர்வையைப் போர்த்திக் கொண்டிருக்க முடியாது.—கடைசியில் தூக்கிக்கொண்டு போகிறார்களே அந்த காலம் வரும் வரையில். இப்பொழுது நான் சொல்வதைக்கேள், நான் மூன்று எண்ணுவதற்குள் நீ எழுந்திருக்கா விட்டால், அந்த ரவை அட்டிகை எப்பொழுதும் நம்முடைய வீட்டை எட்டிப் பார்க்காது; நீ இப்ப

டியே பட்டினியிருந்து செத்துக்கொண்டே யிருக்கலாம் எப்பொழுதும் என்வரையில்—ஒன்று—இரண்டு—

- பா. (பெருமூச்சு விட்டுக்கொண்டு, மிகுந்த கஷ்டத்துடன் எழுந்திருப்பதுபோல் மெல்ல எழுந்து) இந்த ஆடவர்கள் தான் என்ன கொடுமையான பிடிவாதக்காரர்களா யிருக்கிறார்கள் !
- தா. அதெல்லாம் பழய காலத்தில் ! தற்காலம், கொடுமையான பிடிவாதக் காரர்களாயிருப்பது உங்களுடைய முறையாகும்.—எழுந்து ஏதாவது சாப்பிடுகிறாயா ?
- பா. வயிறு எரியும்போது சாப்பாடு வேண்டி யிருக்குமோ யாருக்காவது ?
- தா. ஏன் ? இன்னும் எதற்காக வயிற்றெரிக்கச் ?
- பா. ஒரு மனுஷியாகவும், மனைவியாகவும் நடத்தாமல், என்னை—என்னை, —உங்கள் வேலைக்காரியைப்போல்—நடத்துகிறீர்களே ! —அதற்காக— (தேம்பி அழுகிறாள்)
- தா. உன்னை யார் அப்படி அடிமையாக பாவிப்பது ?
- பா. யாரா ? கலியாண காலத்தில் ஓமாக்கனியின் முன்பாக என்னைத் தன் ராணியாகப் பாவிப்பதாகச் சத்தியஞ் செய்து கொடுத்தவர் !
- தா. அது சரிதான்—நீ ராணியாயிருக்க முடியுமா, நான் ராஜாவாக இல்லா விட்டால் ?
- பா. கணவர்கள் எல்லாம் எப்போதும் ராஜாக்கள்தான்.—குருமரான கொடுங்கோல் அரசர்கள் !
- தா. ஆமாம் என்றால் ! நீ கூறுவது மிகவும் உண்மையெனத் தோன்றுகிறது 1918-ம் ஆண்டில் முடிந்த பெரிய யுத்தத்திற்குப் பிறகு, ஜெர்மனி அரசர் இருந்த ஸ்திதியில்தான் நான் இருப்பதாக நினைக்க ஆரம்பிக்கிறேன்.— துரதிர்ஷ்டம் பிடித்த ராஜா ! — இன்னும் என்ன என் ராணியே ?
- பா. ஹாம் !— நல்ல ராணிதான் ! ஒரு பைசாவுக்குக்கூட பிச்சை யெடுக்க வேண்டியவள் !

- தா. அரைகாசுக்கா ஆசைப்பட்டாய்? நீ ரவை அட்டி கைக்காசு ஆசைப்பட்டாயென்று எண்ணினேனே!
- பா. இன்றைக்கு அட்டிகைக்கு வேண்ட வேண்டும்— நாளைக்கு கைவளையலுக்கு வேண்ட வேண்டும்! எப்பொழுதும் பிச்சை யெடுப்பதுதானே என்கதி! நான் ஒரு மனைவியாகப் பாவிக்கப் படுகிறேனா? எதிர் அகத்து (ஆத்து) லட்சுமி தன் புருஷன், அவன் சம்பளம் அவ்வளவையும், மாசம் முதல் தேதி, தன்கையில் கொடுத்து விடுவதாகச் சொல்கிறாளே—
- தா. கொடுத்துவிட்டு மாசத்தில் மற்ற நாட்களெல்லாம் அவளிடம் பிச்சை கேட்கிறாளு?
- பா. புருஷர்களைப்போல் பெண்சாதிமார்கள் அவ்வளவு அகியாயக்காரிகள் அல்ல:— நீ என்ன சொல்கிறாய் சகுந்தலா?
- ச. நான் எப்பொழுதும் மனைவியாக வாழ்ந்த தில்லையே அம்மா, ஆகவே எனக்குத் தெரியாது. ஆயினும் விதவைகளாகிய நாங்கள் எப்பொழுதும் மிகவும் நியாயமாக நடந்து கொள்கிறோம் என்பது நிச்சயம்— உங்களுக்கு அப்படித் தோற்றவில்லையா அம்மா?
- பா. அம்மட்டும், விதவைகள் தங்கள் புருஷர்களிடம் பிச்சை கேட்கவேண்டிய நிமித்தியமில்லை.
- தா. அவசரப்படாதே பார்வதி! உனக்கும் காலக்கிரமத்தில் அப்பதவி கிடைக்கலாம் பார்.
- பா. விதவையாகி யார் உயிர்வாழ விரும்புவார்கள்?
- தா. அதோ தோ! அழ ஆரம்பிக்காதே!—எழுந்திருந்து ஏதாவது சாப்பிடப் போ.
- பா. மாட்டேன்! நான் எழுந்திருக்க மாட்டேன்; இப்படியே பட்டினிகிடந்து சாகப்போகிறேன்—இவ்விடத்திலேயே!—நீங்கள் இனிமேலாவது என்னை ஒரு அடிமையாகவும் பிச்சைக்காரியாகவும் பாவிக்காது, உமது மனைவியாகப் பாவிப்பதாக வாக்குக் கொடுக்கா விட்டால்.

- தா. உன்னை மனைவியாகப் பாவிப்பதென்றால் —அதாவது —மாசம் முதல்தேதி என் சம்பளம் முழுவதையும் உன்னிடம் ஒப்புவித்து விடவேண்டு மென்கிறாய்?
- பா. ஏன் அப்படிச் செய்யக்கூடாது? எனக்கு, அப்பா, அம்மா, அண்ணன் தம்பி, உடன்பிறந்தார் யாராவது இருக்கிறார்களா என்ன, அப்பணத்தை யெல்லாம் அவர்களுக்குக் கொடுத்துவிட?
- தா. அவர்கள் இல்லைதான்! டாக்கர் அண்டு சன்ஸ் —ஆர் அண்டு சன்ஸ்—கொட்டடியா முதலியவர்கள் எத்தனை பெயர் இருக்கிறார்கள்!
- பா. அப்படித்தான் செலவழித்தால் என்ன கெட்டுப் போகிறது? நகையாகப்பண்ணிப் போட்டால் பணம் எப்பொழுதும் செலவழிந்து போகாது, பாழாய்ப் போகாது! பாங்கியி லிருப்பதைவிட க்ஷேமமாயிருக்கும். வரவர அவைகளின் விலை இரண்டு பங்கு, மூன்று பங்கு, நான்கு பங்கு, உயர்ந்து கொண்டே போகாதா?
- தா. உன்னை இந்த க்ஷணமே கவர்ன்மென்டார் கஜால மந்திரி யாக்கிவிட வேண்டுமென்று எண்ணுகிறேன்! கவர்னர் அவர்களுக்கு இந்த யோசனை ஏன் தோன்ற வில்லை யென்று நான் ஆச்சரியப்படுகிறேன்.
- பா. (மறுபடியும் படுத்துக்கொண்டு) இந்தக் குறும்புக ளெல்லாம் போதும்! பேதைகளாகிய எங்களுக்கும் ஒரு காலம் வரும்!—கொஞ்சம் பொறுங்கள்!
- தா. இப்பொழுதே உங்களுக்கும் காலம் வந்திருக்கிறதே!— பார்வதி—நீ தானே இப்பொழுது ஜெயித்து வருகிறாய்!—எழுந்திரு.
- பா. இல்லை—நான் மாட்டேன்!
- தா. நீ கேட்பதை யெல்லாம், ஏறக்குறைய, கொடுப்பதாக, நான் வாக்குக் கொடுத்தால்கூடவா?
- பா. ஏறக்குறைய!—என்றால் அதற்குர்த்த மென்ன?
- தா. ஏன் சம்பளத்தில் மாசம் மாசம், உனக்கு நான் பாதி கொடுப்பதாக எண்ணிக்கொள்ளேன்.

பா. நீங்கள் வேண்டுமென்றால் எதையாவது எண்ணிக் கொள்ளுங்கள். நான் அம்மாதிரியாக ஒன்றையும் எண்ணிக்கொள்ள மாட்டேன். உங்கள் சம்பளத்தில் பாதி எனக்குக் கொடுத்தால்—மற்ற பாதி எங்கே போகிறது?

நா. அதை நான் என் செலவுக்காக வைத்துக் கொள்கிறேன்.

பா. உங்கள் செலவுக்காக! போதும்! இந்த மனையை ஆளுவதென்றால் ஒருவர் ஆள வேண்டுமேயொழிய இரண்டு பெயர் ஆளமுடியாது!

நா. நிச்சயமாய்—இது என்ன மடத்தனம்!—

மணி வந்திரன்.

நா. யார் அது?

ம. பரமானந்தபவன் ஹோட்டலிலிருந்து வந்திருக்கிறேன், எங்கள் எசமான் கோபால்ராவ் என்னை அனுப்பினார்.

(பார்வதியும் சகுந்தலாவும் அசட்டு முகத்துடன் கலவரப்பட ஆரம்பிக்கிறார்கள்)

நா. எதற்காக?

ம. புரொபசர் (Professor) நாமோதர சாஸ்திரியார் இந்த வீட்டில் குடியிருக்கிறாராமே?

நா. இருக்கிறார்—ஒரு விதத்தில், அவரிடம் உனக்கென்ன அலுவல்?

ம. அவர் எங்களுக்கு பதினெட்டு ரூபாய் எட்டணை பாக்கி கொடுக்க வேணும், அதை வாங்கிவர எனக்கு உத்தர வாயிருக்கிறது.

(பார்வதியும் சகுந்தலாவும் பிரமிப்புடன் பார்க்கிறார்கள்)

நா. என்ன அறிவின்மை! நான் உங்கள் ஹோட்டலுக்கு வந்ததுமில்லை, அங்கு ஒன்றும் சாப்பிட்டது மில்லையே.

ம. இங்கே கணபதி என்கிற ஆள் ஒருவன் இல்லையா ? சமயற்காரன் ?

நா. ஆம், இருக்கிறான், அவனைப்பற்றி என்ன ?

ம. சாஸ்திரியாரின் பெயரைச்சொல்லி அவன் வாங்கிக் கொண்டு போனான்.

நா. என்ன வாங்கிக்கொண்டு வந்தான் ? எப்பொழுது ?

ம. சா ப் பா டும்—பலஹாரமும்—இரண்டு நாளைக்கு முன்பாக நாலறை ரூபாய்க்கு—நேற்று ஐந்து ரூபாய் எட்டணவுக்கு—இன்றைக்கு ஏழரை ரூபாய்க்கு.

(பார்வதியும் சகுந்தலாவும் பின்புறமாக, அவனைப் போய்விடும்படி அதிகமாகச் சைகை செய்கிறார்கள்)

நா. என்ன இதெல்லாம்!—கணபதி!—கணபதி!—எங்கே கணபதி?—எங்கே போனான் அவன் ?

பா. அவன் இங்குதான் இருந்தான்—

நா. கணபதி!—கணபதி!

அம்மாயி வரகிறார்.

அ. எ ச ம ர ன், கொஞ்ச நாழிக்குமின்னே, கணபதி கையிலே ஒரு மூட்டையெ எடுத்துகினு, போவும்போது. பாத்தென் ; நாணு கேட்டதுக்கு அவன் வேலையெ உட்டுட்டுப் போறதாவ சொன்னான்.

நா. (கோபத்துடன்) என்ன இதெல்லாம் ?

பா. எனக்கென்ன தெரியும் ?

நா. நீ அவனை சாப்பாடும் பட்சணங்களும் வாங்கிவரும்படி அனுப்பியாயா ?

ம. ஆமாம், கணபதி—வீட்டிலேயிருக்கும் பொம்மனாட்டி களுக்கு என்று சொன்னான்.

நா. ஓ!—அப்படியா சமாசாரம்!—தெரிகிறது எனக்கு!

பா. இல்லை! அவ்வளவும் பொய்! அவனை நான் கடனாக வாங்கி வரும்படிச் சொல்லவேயில்லை!—நான் வணக்கு பணம் கொடுத்தனுப்பினேன்.

சு. அம்மா!—

தா. ஓ! தெரிகிறதா! இப்படித்தான் பட்டினி யிருந்தீர்களோ! ஐயோ பாவம்! பார்வதி, சகுந்தலா!—சாப்பாடும்!—பலஹாரமும்! (பில்லை வாங்கிப் பார்த்து) நாலரை ரூபாய் செவ்வாய்கிழமை—ஐந்தரை ரூபாய் புதன்கிழமை—இன்றைக்கு ஏழரை ரூபாய்!

பா. (நிமிர்ந்து எழுந்திருந்து) ஆமாம், நாங்கள் சாப்பிட்டோம்! சாப்பிடாமல் பட்டினி கிடந்தோமென்று பார்த்தீர்களா? நாங்கள் என்ன அப்படிப்பட்ட புத்தியில்லாதவர்களா என்ன?

தா. அப்பொழுது, நீங்கள் சாப்பிட்டுக்கொண்டிராத காலமெல்லாம், பட்டினி யிருந்தீர்கள்!—என்று நினைக்கிறேன்.

பா. சந்தேகமென்ன? யாரை வேண்டுமென்றாலும் கேட்டுப் பாருங்கள்! ஒவ்வொரு நாளும், இருபத்து நான்கு மணியில், இருபத்தோரு மணி ஒன்றும் புசிக்கவேயில்லை. பட்டினிதான் கிடந்தோம்,—சில சமயங்களில் இன்னும் அதிக நேரம்!

தா. ஐயோ பாவம்! என் கண்மணிகளே! எப்படி சகித்தீர்கள் இந்த கஷ்டத்தை?—அடேபையா, கணபதி பணத்துடன் ஓடிப்போய் விட்டதாகக் கேள்விப்படுகிறேன். உனக்கு அந்தப்பணம் தேவையா யிருந்தால் அவன் பின்னால் ஓடிப்போய்ப் பார்; அவன் இன்னும் அதிக தூரம் போயிருக்க மாட்டான்—நான் என்னவோ ஒரு பைசாவாவது கொடுப்பேன் என்று எதிர் பார்க்க வேண்டாம் நீ.

ம. எனக்கென்ன வந்தது? நான் போய் என் எசமானிடம் சொல்லி விடுகிறேன். அவர் அந்த பணத்தைப் பெறுவதற்கு என்ன பாடாவது படட்டும், அல்லது போலீஸ்காரனை, பாடுபடச் செய்யட்டும். (போகிறான்)

தா. இப்பொழுது— துரைசானிகளே! சமயற்காரன் என்னவோ, உங்களுக்கு உபயோகப்பட மாட்டான்—நீங்களே கொடுத்துவிட்டுப் போய்விட்டான்! உங்களுக்

கென்னவோ, சமயல் செய்யத் தெரியாது—தெரிந்தாலும் நீங்கள் செய்ய மாட்டீர்கள்—நிச்சயமாய்! சாமர்த்தியமாகப் பொய்களைச் சொல்லி உங்களுக்கு சமைத்த சாப்பாடு வாங்கிக்கொண்டுவர ஒருவருமில்லை. என்ன கஷ்டகாலம் பாருங்கள் உங்களுக்கு!—உங்கள் கதியைப்பற்றி நான் வருத்தப்படுகிறேன். ஆயினும், இந்த மூன்றுநாட்களாக அவ்வளவு பலஹாரத்தை யும் சாப்பாட்டையும் சாப்பிட்டபிறகு, கொஞ்சகாலம் உண்மையில் பட்டினி யிருந்தால், உங்கள் உடம்பிற்கு நல்லதுதான், என்று நினைக்கிறேன். நாடக மென்னமோ இப்படி முடிந்து விட்டது இப்பொழுது, அதன் பரதவாக்கியத்தைப்பற்றி நன்றாய் ஆலோசித்துப் பார்க்க, உங்களுக்கு அனுமதி கொடுக்கிறேன்.—நான் வருகிறேன்—நான் வருகிறேன்.

(போகிறார்)

(பார்வதியும் சகுந்தலாவும், அம்மாயியும், மிகுந்த கவலையுடன் விழிக்கிறார்கள். திரை மெல்ல இறங்குகிறது.)

நாடகம் முற்றிற்று.



